சென்னை 25.7.2017 101898#111 4

Pachai Amman Kovil Street, Virugambakkam. Chennai-92 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Taminadu, Bar Council Buildings, High court Campus, Chennai-104.

Those who have any valid Objections may Notify the same to the Bar Council within 10 days. E.THANGAMAN

#### ENROLMENT NOTICE

After ten days of the publication of this notice and within THREE Months thereafter, | RAJANLV S/o.M.Vibakaran aged 37 years Permanently residing at No.30, Teachers Street, Wyasarpadi, Chennai-39 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Buildings, High court Campus, Chennai-104.

Those who have any valid Objections may Notify the same to the Bar Council within 10 days.

Кисти пери один - எதிர் ம ஐதார்கள்

Gugga K.a.Com.

எண்.29 (ஏ. காவேரி தெரு. படப்பை, சென்னை-601 301.

மேற்கண்ட வழக்கு தங்களின் வருகைக்காக 31.08.2017 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 1030 மணிக்கு தாங்கள் தேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜாகி தங்களின் ஆட்சேயணையை தெரிவிக்க வேண்டும். தவறினால் மேற் கண்ட வழக்கில் தங்களுக்கு எதிரக ஒருதலையட்சமக திய்பு வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

உத்த அப்படி Ga.pd Agent, cyclopies

#### - rodin in the

**பாவிதா மற்றும் ஒருவர்** -எதிர் மனுதாரர்கள்

Quega Jacobsa.

என்.2, திருநாவுக்காக தெரு. காமராஜ்புரம், சென்னை-800073. மேற்கன்ட வழக்கு தங்களின் வருகைக்காக 29.08.2017 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10,30 மணிக்கு தாங்கள் தேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகமோ ஆஜராகி தங்களின் ஆட்சேயணையை தெரிவிக்க வேண்டும். தவநினால் மேற் கண்ட வழக்கில் தங்களுக்கு ஷிரக ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

> உத்தரவுப்படி Ca.pdd.gard, crystaphyci

சாட்டுவல், சோழிங்குல்லூர்வட்டம் மற்றும் கிராமத்தை சேர்ந்த சர்வே neist.486/3, u.i.e. 2746-en u.u. சர்வே என்.486/30-ல் அடங்கிய 3250 சதூ அடி (0.03.0 ஹெக்டேர்) மனை மற்றும் அதில் உள்ள வீடு உட்பட அதன் உள்ளமயாளர்களான ழுத்தாளம் குமார் காலஞ்சென்ற திரு.T.வெங்கடேசன் அவர்களின் வரிக்களான, பாழய என்.3, புதிய neix.14, லால் பகதூர்கால்திரி தெரு. சோழிங்கதல்லூர், சென்னை-119 என்ற மேற்படி சொத்தின் விலாச த்தில் வசிக்கும் திருமதி கற்பவம், பிரகாஷ் மற்றும் திருமதி காஞ்ச னா-இவர்களிடமிருந்து கிரையம் பெற எண்ணியிருக்கிறார். எனவே மேற்படி சொத்து (அ) கிரையக் குறித்து யாதல்கேறும் ஆட்சேயம் இருப்பின் இன்றைய தேதியிலிருந்து ஏமு நாட்களுக்குள் உரிய காரணங்களுடன் தெரிவிக்கலாம். சொத்தை கிரையம் பெற்ற பிறகு செய்யப்படும் ஆட்சேயனை என் கட்சிகாரரை எந்தனிதத்திலும் கட்டுப்படுத்தாது

வ்வயிலுக் தடைக்க distances and about அறை என். 600 சென்னை உயத்தியன்றம் (9444117125) புதிய சர்வே என்கள்.275(ஏ 1 மற்றும் 276(262, 276(26), 263(1, 276(1, 276/2 இலைகளில் அடங்கிய மனை எண். 28-க்கு விற்தீரணம் 2970 சதுரடி பரப்பளவு கொண்ட சொத்திற்கான அசல் கிரைய ஆவண என்:5043/2007 மற்றும் அதன் மூல விரைய ஆவளா என்.264/2001 கொள்ட ஆவணல் கொடேர் 2017-த் தேதி அன்று மதியம் 1.00 மணியாவில் பெரம்பூர் ஓன்துசன் பன்றிறுந்தத்தில் பன் சிறகாக காத்திருக்கும் போது தவறவிட்டுவிட்டார். மேற்கண்ட ஆவளங்களின் மீது வங்கி மற்றும் தனியன் இடத்தில் கடன் பற்றேர் சொத்தின் மீது உளிமையோ. கோரிக்கையே, ஏதவை தமில்லங்கள் கள் இருத்தவின் அல்லது ஆவளத்தை கண்டு எடுத்தாலோ அதை எனு முகவிக்கு இந்த பெரு அறிவிப்பு ள்ட7ஓாட்களுக்குள்தெரிவிக்குமாறு Gail@á Garmatapin.

> Superferendente, N.A. D.L. வழக்கறிரும் 2005, பேப்பர்கில்ல் நேற் Gurde 94444 07026 / 97104 07329

### PUBLIC NOTICE

This is to inform to the General Public that My Client Mr.R.Prakash, S/o. Mr.S.Ramsingh residing at No.1 Devanesa Nagar, Kattabomman Street, Peerkankarani, Chennail 600063, has lost the Original Sale Deed Registered on 10.02.1997 Vide Document No.462/1997 on the file of Sub-Registrar Office, Tambaram in respect of Plot No.1 situated at Irumbuliyur Village, Tambaram Taluk comprised in Survey No.139/2A to an extend of 4289 Square Feet Original Document Lost while taking Xerox Copy in Xerox Shop Near the Valasaravakkam Police Station on 20.07.2017. Inspite of sincere effective steps it cannot be traceable. So My Client requested the General Publice those who are find it to hand over the same to myself or my client at the above address. If anybody encumbrance the property with the original document. It will not bind on My Client.

#### D.N.GLORY

Advocate, nissioner of OATHS & Notary Public West Tambaram, Chennal - 600045. Cell NO. 9841066491

V-வது நீல்பலி வோட்டார் வாகள் வியத்து நடி ஈட்டு திப்பாம் Qualconar-600 104. wgg neis. 6092/2018 அரவிந்த் கொசிக்

- மனுதாரா

எதிர் B.மால தி மற்றும் ஒருவர் - எதிர் மனுதாரக்கள்

Question Burraugh

எண்.15, ஈஸ்வரன் கோமில் தெரு. Gangupeeflomissis.

Queinco er -802 101

மேற்கண்ட வழக்கு தங்களின் வருகைக்காக 14.10,2017 ஆன்று வாய்தா போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10,30 மணிக்கு தாங்கள் தேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜாகிதங்களின் ஆட்சேயணையை தெரிவிக்க வேண்டும். தவறினால் மேற் கண்ட வழக்கில் தங்களுக்கு எதிரக ஒருதலைபட்சமக தீப்பு வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அதியவும்.

உத்த நடிப்படி கே.ஒர் க்குவர், வழக்கறிரும்

## கேசில் டிரேடர்ஸ் லிமிடெட்

CIN: L51909TN1983PLC045632

பதிவு அறுவகைக்: "பரத்கு மார் பவன்", பனதய எண்.617, புதிய எண்.418, அண் website www.costie.traders.in: E-mail: cs@kbivraior.com.com.

90.00.2017 அன்று டன் முடித்த வாலாண்டுக்கான மறு ஆம் வு செய்யப்பட்ட நிறிநிலை முடிவுகள்.     ( ரூகம்					
durine	டுடித்த வலைக்டு 50.00.2017 (வறு ஆல்வு செல்கப்பட்டது)	(9448 4866) 31,002017 (8-4898)	(மழு ஆங்வு (மழு ஆங்வு (மழு ஆங்வு		
செயல்பாடு களில் இருந்து பொழ்து வருமாகம்	0	332524	0		
தடப்பு எலத்திற்கன நிரைவைப் / (தஷ்டம்) (வரி, விலக்கு பெற்ற நிலைகள் மற்றும் / அல்லது சிறப்பு ரகல்களுக்கு முற்றையது)	-202212	-122188T	-150		
நடப்பு எலத்திற்கன நிரைவயம் / (தஷ்டம்) (வரி, விலக்கு பெற்ற நிலைகள் மற்றம் / அல்லது சிறப்பு ரகக்களுக்கு பிற்றதுவது)	-20212	-122186T	-1503		
rounie, receptor Priore in (reporture) galliene Gricululu. Gundalio (L. ununguglici (L.)) Priore (Incoma)	245000 255040 (2103517 <u>ang</u> ama)	2450000 255000 (21.01.207 <u>a ringuista.a.</u> )	2650000 ST7252T (21.03.936_p.ingsion.s.)		
பல்கு ஒன்றின் வருவாப் (தலா ரூ.10) -) (தெ.உல்சியான மற்றும் தெ.உல்சி இண்டித் செயல்பாடுகளுக்களது.)					
Metrican.	-1,00	4.99	-0.01		
தப்பட்டு வழத்தது அதிப்புகள்	-1,00	4,99	-0,00		

- மேற்குடுப்பிட்டவைகள் 2015-ம் வருடத்திய SEST (பொழுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) வடிற்றுகள்கட்டவை 2015-ம் அடிந்தும் என்ற போதுட்டியன் பட்டியாற்றும் மற்றும் முற்றவர் கொண்டுகளை நேறியை இதிறுள்ளுகளில் 20-வது விதிறுறையின் நீழ் பாது வாத்தக நிறுவனங்களில் நாக்கம் செய்யப்பட்ட காணைடுகளை நிறியை முடிவுளின் விக்கன படிவத்தின் கருக்களை அதிகையாகும், காணைடுகளை நிறியை முடிவுளின் முழு படிவுறையில் மெட்ரோபாகிட்டன் கிடமாக என்னேஞ்ச் ஆம் இந்தியா விகியேட் (www.mosi.in) நிறுவனத்தின் இணையதனத்திலும், கம்பெணியின் (www.coolideraderasin) இணையதனத்திலும் கணையாம்.
- மேற்காலும் முடிவுகள் தவிக்கையாளின் குழுவால் மறு ஆய்வு செய்யப்பட்டு, பசித்துரை செய்யப்பட்டு பிள்ளர் 24.07.2017 அன்று நாட்டெற்ற இயக்கு எர்கள் குழு கூட்டத்தில் ஒய்யதல் பெறப்பட்டது.
- களைக்குள்கேறு வகியக்கானறு எது அடியாத்தையும் கட்டனில்லை. 2015-ம் வருடத்திய வகியக்கள் (இதற்கள் கணக்கியல் தெறிக்டிற முறைகள்) விதிகளின் கீழும், 2016-ம் வருடத்திய கமியக்கள் (இதற்கள் கணக்கியல் தெறிக்ட்டு முறைகள்) விதிமுறைகளில் நிதுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழும் 01.04.007 முதல் கமியக்களைறு (7td AS) இதற்கள் கணக்கியல் தெறிக்ட்டு முறைகளை (01.04.2010 முதல் 31.03.2017 வரைக்கண ல்) பின்பற்றி உள்ளது.
- செந்துக்கள் தெடர்பக புதிய சந்தை மதிப்பு ஏதேனும் இருந்தால், நீதியான்வுள் கடைசி காலான்வுள்போது கணக்கிடப்படும்
- 20.00.2017 அன்றுடன் முடித்த எலைன்டுக்கான முதலிட்டாள்கள் புகள்ள பழ்தில் விடிரம். ஓடங்கத்தில் இல்லை, பெறப்பட்டது இல்லை, நிக்கப்பட்டது இல்லை மற்றும் நிர்க்கப்படவல் நிலுமை நில் தேவையான இடங்களில் முடிவுகள் மறுபிலே செல்லு கட்டப்பட்டுள்ளது.

சேசில் புரேடர்ஸ் வியிடேடுக்காக 9 -ம்/-பரத் தகார் சோர்டியா geg@pr Bukgert (DIN: 00049455)

மாலைச்சுடரில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள்

இடம்: சென்னை தேதி : 24,07,2017

**PAGOT 2W9N** CHENNAL

## Mixed Bag

TUESDAY 7



Iniversity Vice-Chancellor S Manian presenting the admission letters to students, who three places in counselling for BSc Agriculture at university campus, Chidambaram

# u film-maker arrested

Bureau

Chennai, July 25: In the nation saw a in as President of the kerwhotook a movie fering of Dalitmanual been arrested for tak-I-block protest which ears back.

film maker and huist, Divya Bharathi, ominence recently Kakkoos garnered mong the critics, sted in Madurai in

connection with a case filed eight years ago. She has been granted conditional bail.

In 2009, she took part in a roadblock in front of Law College in Madurai protesting the death of a student under mysterious circumstances in the college. The protestors gathered there demanded an inquiry and refused to accept his body.

BJP Tamilnadu president Tamilisai Soundararajan has issued a statement that the arrest was based on reports that Divya Bharathi might be part of the Maoist movement.

However, human rights activists believe that this is the work of rightwing politicians with vested interests who were angered with her film which portraved manual scavenging and the politics involved in it. This is the second instance in recent times when an activisthas been arrested. Earlier, another activist and student of journalism, Valarmathi, was taken into custody for Karthiramangalam protests.

Human rights activist Henri Tiphagne believes that this is an act against the freedom of speech in the country.

## CASTLE TRADERS LIMITED

Repd. Office: BHARAT KUMAR BHAVAN, Old No.617, New No.418, Anna Salai, Chennai - 600002 Website: www.castletraders.in, E-Mail: cs@khivrajgroup.com

> REVIEWED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2017 (In Rs )

ı	HEVIEWED THINNOISE RESOLUTION THE GOALTER ENDED SUTTONE 2017 (HITIS)					
	Particulars	Quarter ended 30.06.2017 (reviewed)	Year ended 31.03.2017 (Audited)	Quarter ended 30.06.2016 (reviewed)		
	Total income from operations	0	332624	0		
	Net profit / (Loss) for the period (before tax exceptional					
	and / or extraordinary items)	-252212	-1221887	-1543		
	Net profit / (Loss) for the period (after tax exceptional					
	and / or extraordinary items)	-252212	-1221887	-1543		
ĺ	Equity share capital	2450000	2450000	2450000		
	Reserves (excluding revaluation reserve as shown in	2550640	2550640	3772527		
	the audited balance sheet of previous year)	(as on	(as on	(as on		
		31.03.2017)	31.03.2017)	31.03.2016		
	Earnings per share (of Rs.10/each) (for continuing and discontinued operations)					
	Basic	-1.03	-4.99	-0.01		
	Diluted	-1.03	4.99	-0.01		
П						

NOTES:

- The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Requisition 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the guarterly financial results is available on the Metropolitan Stock Exchange of India Limited (www.msei.in) and the website of the company (www.castletraders.
- b) The above results were reviewed and recommended by the audit committee and thereafter approved by the Board of Directors at their meeting held on 24th July 2017.
- The company has not generated any income during the quarter
- d) The company has adopted the Indian Accounting Standards (Ind AS) from 1st April 2017 (Transition period from 01,04/2016 to 31,03/2017) as notified under the Companies (Indian Accounting Standards) Rules 2015 as amended by the Companies (Indian Accounting Standards) Rules 2016.
- Fair market value in respect of assets, if any, shall be done during the last quarter of the fiancial year.
- Status of investors complaints for the quarter ended 30th June, 2017 beginning-Nii, received-Nii , disposed of Ali and pending-Nii

g) Figures have been regrouped wherever necessary.

For Castle Traders Limited

Bharat Kumar Chordia Whole-time Director

Place: Chennai Date: 24th July 2017 IDIN:00049455